



இனிய நண்பர் பரோசிரியர் சலெவா கனகநாயகத்தின் திடீர் மறவை இலக்கிய உலகிற்கு ஒரு பரேதிர்ச்சியைத் தரும் செய்தியாகும். இலங்கைத் தமிழறிஞர் பரோசிரியர் வி. சலெவநாயகத்தின் மகனான இவர், தமிழ் இலக்கியத்தில் அதிக ஈடுபாடு கொண்டவராக மட்டுமல்ல, சிறந்த ஆங்கில அறிவு கொண்டவராகவும் இருந்ததால் ஈழத் தமிழர்களின் ஆக்கங்களை ஆங்கிலத்தில் அறிமுகம் செய்வதில் கனடாவில் முன்னோடியாக இருந்தார். பழகுவதற்கு மிகவும் இனிய நண்பரான இவரது அறிமுகம் கனடாவில் தான் எனக்கு முதலில் கிடைத்தது. கனடிய இலக்கிய மடேகைகளில் அவரது சொற்பொழிவுகை கட்டுவியந்திருக்கின்றன. தொடக்க காலத்தில் ஆங்கில மொழியில் உரையாற்றிக் கொண்டிருந்தவர், காலத்தின் தவே அறிந்து பின்னாளில் மடேகைகளில் தமிழில் உரையாற்றத் தொடங்கியிருந்தார். எனக்கு அவர் அறிமுகமானபின் அவ்வப்போது அவரது உரகைகை கட்டு அவரைப் பாராட்டியிருக்கின்றன. எனக்கு அவர் அறிமுகமானது தற்செலாக நடந்த ஒரு சம்பவம் தான். அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் தனது நில் ஒன்றிற்கு ஆய்வுரை செய்யும்படி பரோசிரியர் சலெவா கனகநாயகத்தைக் கட்டுருந்தது மட்டுமல்ல அந்த நிலை அவரிடம் சரேப்பிக் கும் பொறுப்பையும் என்னிடம் தந்திருந்தார். எனது வீட்டிற்கு அருகாமையில் அவரது வீடும் இருந்ததால், அதிபர் என்னிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்திருந்தார். எனவே பரோசிரியரைச் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தன. மறுநாள் மாலையே 7:00 மணியளவில் தனது வீட்டிற்கு வரும்படி சொல்லியிருந்தார்.

கூறிப்பட்ட நரேத்திற்கு நான் புத்தகத்துடன் சென்ற போது அவர் என்னை வரவற்றேற்று, என்னைப் பற்றிய பல விபரங்களை அறிந்து கொண்டார். அவரது மனவியார் தனீர்,

சிறுநுண்டி கொடுத்து உபசரித்தார். வலையைால் வந்த களபைப்பாக இருந்தாலும் இலக்கியம் என்றதும் இருவரும் பல விடயங்கள் பற்றியும் உரையாடினோம். தமிழகத்தில் எனக்காகக் கிடத்த இலக்கிய விருதுகள், பரிசுகள் பற்றியும், தமிழ் சிறுவர் இலக்கியத்தில் எனக்கிருந்த ஆர்வம் பற்றியும் தான் அறிந்திருந்ததாகவும், இன்றுதான் நிரூபிக்க எனனைச் சந்திக்க முடிந்தது என்றும் சொல்லிப் பாராட்டினார். அதுமட்டுமல்ல, தனது மனவியாராகவும் என்னை அறிமுகப் படுத்தி வதைத்தார். ஈழத் தமிழரின் பல நூல்களைத் தொகுத்து வெளியிடுவதில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அப்போது குறிப்பிட்டார். காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப சிறந்த மாற்றங்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் எனக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்கவில்லை என்பதை அவரோடு உரையாடும் போது புரிந்து கொண்டேன். விருவில் வெளிவர இருக்கும் எனது ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பிற்கு அணிந்துரை எழுதித் தரவும் அவர் அப்போது சம்மதித்தார். ஆனால் எனது பக்கத்தில் நான் காலம் தாழ்த்தியதால் அது கைபட்டவில்லை. இனியும் கைபட்டப்போவதுமில்லை.

பரோசிரியர் செல்வா கனகநாயகம் இலங்கையில் உள்ள பரோதனைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டமும், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் கலாநிதி பட்டமும் பெற்றவராவார். ரொறன் ரோ பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பரோசிரியராகக் கடமையாற்றினார். இந்திய, தனிக் கிழக் காசிய இலக்கியம் பற்றிய இவரது ஆய்வுக் கட்டுரைகள் இலக்கிய ஆர்வலர் பலரது கவனத்தையும் கவர்ந்ததாக இருந்தது. அதுமட்டுமல்ல, ரொறன் ரோ பல்கலைக் கழகத்தில் தமிழியல் மகாநாடுகளைக் கடந்த ஓன்பது வருடங்களாகத் தொடர்ந்து நடத்திவந்த பெருமனை இவரையே சாரும். ரொறன் ரோவில் இயங்கிவரும் தமிழ் இலக்கியத் தோட்டத் தை நிறுவியவர்களில் செல்வா கனகநாயகம் முக்கியமானவர். இலகை மறைகாயாக இருந்த பல ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டு ஈழத் தமிழருக்குப் பெருமனை சேர்த்தார்.

சென்ற நவம்பர் மாதம் 23 ஆம் திகதி (23-11-2014) அன்று மொன்றியலில் நடந்த ரோயல் கழகத்தின் விருது வழங்கும் வைபவத்தில் கலந்து விட்டுத் திரும்பும் வழியில் அறுபத்தி இரண்டு வயதையான இவர் திடீர் மாரடைப்பினால் காலமானார். கனடாவின் இன்றைய சமூகத்தில் பரோசிரியரின் மரணம் கனடியத் தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரிழப்பாகும். இச்சந்தர்ப்பத்தில், அவரது குடும்பத்தினருடன் துயரத்ததைப் பகிர்ந்து கொண்டு, அவரது ஆத்மா சாந்தி அடைய நாங்களும் இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

kuruaravinthan@hotmail.com